

CC.No. 100/2025

Date: 15.05.2026

ம.சா. 1. தனகோபால் த/பெ. உடையார், காரைக்குடி
(சாட்சிக்கு சத்தியபிரமாணம் செய்துவைக்கப்பட்டது)

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the day of 14.05.2026

குறுக்கு விசாரணை

1) நான் புகார்தாரரின் நிறுவனத்தில் என்ன பணி பார்க்கிறேன் என்றால் கலெக்சன் செய்யும் பணி பார்க்கிறேன். எதிரியை எத்தனை ஆண்டுகளாக தெரியும் என்றால் 4 வருடங்களாக தெரியும். 4 வருடங்களுக்கு முன்பு எதிரியை எனக்கு தெரியாது என்றால் சரிதான். 4 வருடங்களாக நான் எதிரியிடம் இருந்து வட்டி வசூல் செய்து வருகிறேன் என்றால் சரிதான். 4 வருடங்களுக்கு முன்பு எதிரி எத்தனை வருடங்களாக வட்டி செலுத்தி வந்தார் என்ற விபரம் எனக்கு தெரியாது என்றால் சரிதான். எனது நிறுவனத்தில் கடன் வாங்குபவர்கள் தொடர்பாக ஒரு பேரேடு, குறிப்பேடு, தினசரி வரவு இருப்பு நோட்டு பராமரிக்கப்படும் என்றால் சரிதான். எதிரி சத்திய சீலன் பணம் கொடுத்திருந்தால் அந்த விபரம் நிறுவனத்தின் இருப்பு நோட்டில் அந்த தேதிகளில் பதிவு செய்திருக்கும் என்றால் சரிதான். 4 வருடத்தில் எதிரியின் வட்டி பாக்கி எவ்வளவு என்றால் குறிப்பாக தெரியாது.

2) இறுதியாக எப்போது எதிரியை பார்த்தபோது வட்டி தொகை நிலுவையை கேட்டேன் என்றால் 3 மாதங்கள் முன்பு பள்ளியில் வைத்து வட்டி தொகையை கேட்டேன், குறிப்பாக எவ்வளவு தொகை என்று நினைவில்லை. 4 வருடங்களில் எதிரியிடம் வட்டி கேட்டு பள்ளிவாசலில் சென்று கேட்டுக்கொண்டு வந்தேன் என்றால் சரிதான். 4 வருடத்தில் என்னிடம் எவ்வளவு வட்டி செலுத்தியுள்ளார் என்றால் நேரடியாக எனக்கு ரொக்கமாக தரமாட்டார், வங்கி மூலமாக நேரடியாக நிறுவனத்திற்கு அனுப்பி விடுவார். நிறுவனத்தின் ஓனர் T.J. Jose என்றால் சரிதான். 2020 முதல் 2022 வரை எதிரி எங்கள் நிறுவனத்திற்கு வங்கி மூலமாக சுமார் 2 லட்சம் செலுத்தியுள்ளார் என்றால் ஆவணங்கள் பார்த்தால் தெரியும். தற்போது வரை வட்டி தொகையை எதிரி நிலுவை

வைத்துள்ளார் என்றால் சரிதான். எதிரி சத்தியசீலனிடம் இருந்து எனது நிறுவனம் அசல் கிரையபத்திரம் மற்றும் கடனுறுதிசீட்டு பெற்றுக்கொண்டார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது.

3) பொதுவாக அரசு ஊழியர்களுக்கு பணம் கொடுப்பதது வழக்கம் என்றால் சரிதான். மாதம் 2 சதவீதம் அல்லது 2 1/2 சதவீதம் வட்டி விதிக்கப்படும் என்றால் சரிதான். பணம் பெறும் நபரிடம் இருந்து ஒரு காசோலை மற்றும் பிராமிசரி நோட் பெறுவோம் என்றால் சரிதான். நான் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் எதிரி சரியாக வட்டி செலுத்தாத நபர் என்றால் சரிதான். பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை எதிரி அசல் தொகையையும் செலுத்தவில்லை என்றால் தற்போதைய வழக்கிற்கான கடன் தொகைக்கான அசல் தொகையை செலுத்தவில்லை. வேறு ஏதாவது கடனிற்கான அசல் எதிரி செலுத்தியுள்ளாரா என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது. 01.06.2016 ல் எதிரி 2,86,000/-கடனாக பெற்றுள்ளார் என்றால் சரிதான், நான் பணி சேர்வதற்கு முன்பு பெற்ற வேறு கடனாகும். (01.06.2016 தேதியுடைய எதிரியின் வரவு வைப்பதற்கான அட்டை எ.ம.சா.ஆ.1 ஆகும்) எ.ம.சா.ஆ.1 தான் எதிரி 01.06.2016 ல் பெற்ற கடனிற்கான வரவு வைப்பு சீட்டு என்றால் சரிதான். எ.ம.சா.ஆ.1 ல் உள்ள குறிப்புகள் எங்கள் நிறுவனத்தில் உள்ள வரவு வைப்பு நோட்டிலும் குறிப்பிடப்படும் என்றால் சரிதான். எ.ம.சா.ஆ.1ற்கு உரிய கடன் எதிரி தற்போது வரை திருப்பி செலுத்தவில்லை என்றால் சரிதான், பாக்கி வைத்துள்ளார். எ.ம.சா.ஆ.1 கடனிற்கான வட்டியை வசூல் செய்தவர்காகத்தான் நான் பணி சேர்ந்த பின்பு எதிரியிடம் கேட்டு வந்தேன் என்றால் சரிதான். எ.ம.சா.ஆ.1 கடனிற்காகத்தான் ம.சா.ஆ.1 வழக்கு காசோலை கொடுக்கப்பட்டது என்றாலும், அதிக வட்டி பெறற்று ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நிறுவனத்தின் உரிமையாளர் எனது மூலமாக அதிக தொகைக்காக தற்போதைய வழக்கு எதிரி மீது பொய்யாக தாக்கல் செய்யப்பட்டது என்றால் சரியல்ல.

4) 2016 ல் உள்ள கடனுக்காக காலதோஷத்தில் சரிசெய்வதற்காக 2025 ல் கடன் கொடுத்துபோல் பொய்யாக தற்போதைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றால் சரியல்ல. ம.சா.ஆ.1 வழக்கு காசோலையின் ஓரத்தில் 03.05.2012 என வங்கி தட்டச்சு

செய்யப்பட்டுள்ளது என்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. எனது முதலாளி அரசு ஊழியர்களை பார்த்து கந்து வட்டி கடன் கொடுக்கும் நபர் என்றாலும், அவர் மூலமாக எதிரி மீது பொய்யாக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல.

சாட்சியால் திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு என்னால் தட்டச்சுக்கு சொல்லப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு படித்து காண்பிக்கப்பட்டு அவரால் சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

நீதித்துறை நடுவர்,
விரைவு நீதிமன்றம், காரைக்குடி.